



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை அதிவிசேஷமானது

අංක 2335/04 - 2023 ජුනි මස 05 වැනි සඳුදා - 2023.06.05
2335/04 ஆம் இலக்கம் - 2023 ஆம் ஆண்டு யூன் மாதம் 05 ஆந் திகதி திங்கட்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி IV(அ) - மாகாண சபைகள்

மாகாண சபை அறிவித்தல்கள்

மத்திய மாகாண மாகாண சபை

சுண்டி மாநகர சபை - பொழுதுபோக்கு வரி அறவிடல்

1984 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க, பொழுதுபோக்கு வரி (திருத்தம்) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட (267 ஆம் அதிகாரம்) 1946 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொழுதுபோக்கு வரி கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் துணைப்பிரிவு (1) இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி, சுண்டி மாநகர சபையினால் 2018.12.20 ஆந் திகதியன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு என்னால் அங்கீகரிக்கப்பட்டு, இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்தின் 2135/38 ஆம் இலக்க மற்றும் 2019.08.06 ஆந் திகதியிட்ட விசேட வர்த்தமான அறிவித்தல் மூலம் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல் சுண்டி மாநகர சபையில் 2022.10.31 ஆந் திகதியன்று நடைபெற்ற கூட்டத்தின் தீர்மான இலக்கம் 8 (24) இன் கீழ் அனுமதிக்கப்பட்ட கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள யோசனையின் பிரகாரம் இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள விதத்தில் திருத்தப்படுவதாக 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபை (திருத்தப்பட்ட விதிகள்) சட்டத்தின் 2(1)(அ) ஆம் பிரிவுடன் இணைந்து வாசிக்கத்தக்க பொழுதுபோக்கு வரி கட்டளைச் சட்ட 2(2) ஆம் துணைப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின் பிரகாரம் எனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே ஆகிய என்னால் இத்தால் அறிவிக்கப்படுகிறது.

மேலும், இது தொடர்பாக மீள் உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை 2022.11.01 ஆந் திகதியிலிருந்து 2023.12.31 ஆந் திகதி வரை இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொழுதுபோக்கு செயற்பாடுகள் மற்றும் பணம் அறவிடப்படும் செயற்பாடுகளுக்கான பொழுதுபோக்கு வரி சதவீதமாக கருதப்பட்டு அறவிடப்பட வேண்டும் என்பதையும் இங்கு மேலும் அறிவிக்கிறேன்.

சட்டத்தரணி லலித் யு. கமகே,
ஆளுநர்,
மத்திய மாகாணம்.

மத்திய மாகாண ஆளுநர் அலுவலகம்,
2023, மாச்சு 01.



1946 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, பொழுதுபோக்கு வரி கட்டளைச் சட்டத்தின் 2(1) ஆம் பிரிவு மற்றும் 1984 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க பொழுதுபோக்கு வரி திருத்தச் சட்டத்தின் பிரகாரம் கண்டி மாநகர சபையின் அதிகார வரம்பில் பொழுதுபோக்கு வரி அறவிடுவதற்காக பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பொழுதுபோக்கு நடவடிக்கை மற்றும் செயற்பாடுகளுக்கான அனுமதிச் சீட்டுகளின் பெறுமதியில் 05% இணை பொழுதுபோக்கு வரியாக விதிக்க நான் இதன் மூலம் முன்மொழிகிறேன்.

தொடர் இல.	பொழுதுபோக்கு நடவடிக்கையின் தன்மை	பொழுதுபோக்கு வரி விகிதம்
1	• சினிமா காட்சி	05%
2	• வெளிநாட்டுக் கலைஞர்களின் பங்குபற்றுகலுடனான நிகழ்வுகள்	05%
3	• அனைத்து திருவிழாக்கள் மற்றும் சர்க்கஸ் நடவடிக்கைகள் • மேஜிக் காட்சிகள், வினோத காட்சிகள் மற்றும் வினோத போட்டிகள் • மலையக நடன நிகழ்ச்சிகள்	05%
4	• வணிக நோக்கங்களுக்காக நடத்தப்படும் உள்ளூர் கலைஞர்களை உள்ளடக்கிய அனைத்து இசை நிகழ்ச்சிகள்	05%
5	• சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் • தேசிய/உள்ளூர் விளையாட்டுப் போட்டிகள் (பாடசாலை விளையாட்டுப் போட்டி தவிர)	05%
6	• முதன்மையாக செயலில் உள்ள கலைஞர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாக்கள் • தற்போது பிரபல கலைஞர்களாக உள்ளவர்கள் ஒரு சிறப்பு நிகழ்வாக நடத்தும் இசை நிகழ்ச்சிகள்	05%
7	• பொதுநலச் சங்கங்கள், மாணவர் சங்கங்கள் போன்றவை மற்றும் அத்தகைய சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகளால் நடத்தப்படும் விழாக்கள் • விண்ணப்பதாரரே அதிபராக உள்ள வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடன் பாடசாலை நலன்புரிச் சங்கத்தினால் நடத்தப்படும் விழாக்கள் • பாடசாலை அல்லது முன்னாள் மாணவர் சங்கம் அல்லது பாடசாலை சங்கம், பாடசாலை சார்பாக நடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பாடசாலை விளையாட்டுச் சங்கங்கள் நடாத்தும் போட்டிகள் • மாணவர்களின் நலனுக்காக உயர்கல்வி நிறுவனத்தின் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள பொழுதுபோக்கு மற்றும் வருவாயை உயர்த்தும் நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் • உள்ளூர் நாடகப் பாடல்களுடன் கூடிய கச்சேரிகள்	05%
8	• உள்ளூர் கலைஞர்களினால் நடாத்தப்படும் உணவு வழங்கப்படாத DJ நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், Sing Alone மற்றும் பிற நடனம் சார்ந்த நிகழ்ச்சிகள் • DINNER DANCE/SING ALONE (உணவு மற்றும் பானங்கள் விலைக்கு வழங்கப்படும்.)	05%